

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு - 2023

ஒன்பதாம் வகுப்பு

நேரம் : 1.30 மணி

தமிழ்

மதிப்பெண்கள் : 50

பகுதி -

சரியான விடையைத் தேர்வு செய்க:-

6×1=6

- 1) 'ஞானம்' என்பதன் பொருள் யாது?
அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு
- 2) பெரியார் நடத்திய ஆங்கில இதழ்
அ) விடுதலை ஆ) ரிவோல்ட் இ) குடியரசு ஈ) உண்மை
- 3) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
அ) நாள் ஆ) மலர் இ) காசு ஈ) பிறப்பு
- 4) யா மரம் எந்த நிலத்தில் வளரும்?
அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை ஈ) நெய்தல்
- 5) தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
அ) நிலையற்ற வாழ்க்கை ஆ) பிறருக்காக வாழ்தல்
இ) இம்மைமறுமை ஈ) ஒன்றே உலகம்
- 6) கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) சொல்பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வஞ்சிப்புக்ழ்ச்சியணி

பகுதி - 2

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:-

3×2=6

- 7) கழுகு மரம் எதைத் தேடியது?
- 8) பகுத்தறிவு என்றால் என்ன?
- 9) அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- 10) குறுந்தொகை - பெயர்க்காரணம் எழுது.
- 11) தமிழ்ச் சான்றோர்க்கும், உரோமையச் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு யாது?

பகுதி - 3

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:-

3×3=9

- 12) நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
- 13) சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
- 14) 'யா' மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.
- 15) உருவக அணியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
- 16) மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க

பகுதி -

அடிபிறழாமல் எழுதுக.

1×3=3

- 17) ஆக்குவது ஏதேனில் எனத் தொடங்கி 'விரதம் காக்கவே' என முடியும் யசோதர காவியம் பாடலை எழுதுக.
(அல்லது)
சைக்கிளில் வந்த எனத் தொடங்கி மீதான அக்கறை என முடியும் பாடலை எழுதுக.

(2)

IX தமிழ்

பகுதி - 5

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்:-

4×3=12

18) காட்சியைக் கண்டு கவினுறு எழுதுக



19) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கக்கூடாது. நன்கு கல்விகற்று, சுய உழைப்பில் பொருளீடு வேண்டும். தெளிந்த அறிவுடனும், தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும்.

- 1) ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கு எது?
- 2) பெண்களுக்கு வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு உள்ளது?
- 3) இப்பத்திற்கேற்ப தலைப்பு தருக.

20) சொற்றொடர் உருவாக்குக.

1. பசுமரத்தாணிபோல
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல
3. அத்திபூத்தாற்போல

21) மொழிபெயர்க்க.

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them, 'you let me water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.'

22) அகராதி பொருள் தருக.

1. நடலை
2. வயம்
3. குரிசில்

பகுதி - 6

1×7

23) அ) நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக.

(அல்லது)

ஆ) 'தாய்மைக்கு வறட்சி இல்லை' என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

பகுதி - 7

1×7=7

விரிவாக விடை தருக.

24) அ) தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றொண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.

ஆ) வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கமுகமரம் வாயிலாக ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?
